

உறுப்பினர் எண்	85
பெயர்	ஜெயந்தி சங்கர்
Name in English	Jayanthi Sankar
வலைப்பூ (blog)	http://jevanthisankar.blogspot.sg/
முகநூல் பெயர்	https://www.facebook.com/jayanthi.sankar.7
குறிப்பு	<p>சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விட நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றைச் சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஸ்ரீலங்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணற்ற சிறுகதைகள் கட்டுரைகள் பிரசுரமாகி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. 8 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், 1 குறுநாவல் தொகுப்பு, 1 சீனக் கவிதைகள் உள்ளிட்ட 34க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.</p>



<p>குறிப்பு</p>	<p>2014ஆம் ஆண்டில் 'ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்' என்ற இவரது முழுத்தொகுப்பு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, கு. சின்னப்ப பாரதி இலக்கிய விருது உள்ளிட்ட நான்கு முக்கிய விருதுகளைப் பெற்றது. இடிதெய்வத்தின் பரிசு என்ற சிறார் மொழிபெயர்ப்பு நூலுக்கு ஆனந்தவிகடன் விருது2016, சீனக் கவிதைத் தொகுப்பு நூலான 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' 2009ல் நல்லி - திசையெட்டும் (மொழியாக்க) இலக்கிய விருதைப் பெற்றது. 'நியாயங்கள் பொதுவானவை' என்ற சிறுகதைத் தொகுப்பு திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த 'அரிமா சக்தி விருது 2006' சிறப்புப் பரிசு, 'மனப்பிரிகை' நாவலுக்கு - அரிமா சக்தி 2008 (சிறப்பு) விருது உள்ளிட்ட பல பரிசுகளும் விருதுகளும் வாங்கியுள்ளார். 'பின் சீட்', 'திரைகடலோடி', 'முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும்', ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் முறையே 2008, 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் சிங்கப்பூர் இலக்கிய விருதுக்குத் தேர்வாகின. பல்வேறு மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர் உலகளாவிய பரந்துபட்ட வாசகர்களைப் பெற்றுள்ளார். 1995 முதல் எழுதி வரும் இவரது ஆக்கங்கள் வேற்று மொழியில், குறிப்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு கண்டுள்ளன. இவர் 2010ல் உள்ளூர் ஆங்கிலக் காலாண்டிதழில் எழுதிய, இவர் ஆங்கிலத்தில் எழுதிய, 'Read Singapore' என்ற சிறுகதை 'Best New Singaporean Short Stories - volume1 தொகுப்பில் இடம் பெற்றதுடன், ரஷ்யமொழியாக்கமும் செய்யப் பெற்றுள்ளது.</p>
-----------------	---